

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 283 புதிய கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றுக்கள் நியூ சவுத் வேல்ஸ்-ல் பதிவாகியுள்ளன. குறைந்தது 64 நோய்த்தொற்றாளர்கள் சமூகத்தில் தொற்றுவிளைவிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.
- ▶ டாம்வோர்த் (Tamworth) உள்ளூர் அரசாங்கத் பகுதிக்கு, இன்று மாலை 5 மணி முதல் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 17 வரை, வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற உத்தரவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
- ▶ விதிமுறைகளுக்கான விதிவிலக்குகளை நாடிச்செல்லாமல், விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்வதை உறுதிப்படுத்துமாறு நாங்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால், மேலதிகமான கோவிட்-19 நோய்த்தொற்றுக்களை சமூகத்தில் நாம் காணமாட்டோம்.
- ▶ பைரன் (Byron) பகுதியில் கடந்த இரவில் ஒரு நோய்த்தொற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டும், அத்துடன் இலேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும்கூட கோவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
- ▶ சமீபத்திய நாட்களில், சமூக நோய்ப்பரவல் அதிகரித்ததன் காரணமாக, பென்ரித் (Penrith) உள்ளூர் அரசாங்கப் பகுதியில் (எல்.ஜி.ஏ - LGA) உள்ள 12 புறநகர்ப் பகுதிகள், முன்பே அடையாளம் காணப்பட்ட 8 உள்ளூர் அரசாங்கப் பகுதிகளுடன், கவலைக்கிடமான பகுதிகள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, அத்துடன் இப் பகுதிகள் மேலதிகமாகக் கூடுதல் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. காடென்ஸ் (Caddens), கிளயர்மொன்ட் மெடோஸ் (Claremont Meadows), கொலிடன் (Colyton), எர்ஸ்கின் பார்க் (Erskine Park), கெம்ப்ஸ் க்ரீக் (Kemps Creek), கிங்ஸ்வூட் (Kingswood), மௌண்ட் வெர்னன் (Mount Vernon), நோர்த் செயின்ட் மேரிஸ் (North St Marys), ஓர்ச்சார்ட் ஹில்ஸ் (Orchard Hills), ஒக்ஸ்லி பார்க் (Oxley Park), செயின்ட் கிளயர் (St Clair) மற்றும் செயின்ட் மேரிஸ் (St Mary's) ஆகியவையே இந்தப் புறநகர்ப் பகுதிகள் ஆகும்.
- ▶ இந்தப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்கள், தங்கள் வீட்டிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் மட்டுமே உணவு அல்லது பிற பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றைப் பெற வேண்டும், அத்துடன் உடற்பயிற்சியைச் செய்யவேண்டும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளியாக இல்லாவிட்டால், வேலைக்காக மற்ற பகுதிகளுக்கு உங்களால் பிரயாணம் செய்ய முடியாது. மேலதிகக் கட்டுப்பாடுகளின் முழு விவரங்கள், www.nsw.gov.au என்ற இணைப்பில் கிடைக்கின்றன.
- ▶ தயவுசெய்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள் - கோவிட்-19 காரணமாக நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அபாயத்தையும், உயிரிழக்கும் அபாயத்தையும் தடுப்பூசி குறைக்கிறது. அத்துடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நோய்த்தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது.
- ▶ டெல்டா திரிபு நோய்க்கிருமியானது, மிகவும் எளிதாக ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. உங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு கோவிட்-19 வந்தால், நீங்கள் அனைவரும் அநேகமாக அந்த நோய்த்தொற்றைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் முன்கூட்டியே பரிசோதனைக்குள்ளாகி, சரியான முறையில் தனிமைப்படுத்திக்கொள்வது முக்கியம்.